



கோவிட் 19 (COVID-19) தொற்று பரவல் சமாளிப்பு நடவடிக்கையாக ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து சேவைகளில் ஏப்ரல் 4 முதல் சில மாற்றங்கள்

ப்ராம்ப்ட்டன், ON (ஏப்ரல் 2, 2020) – கோவிட் -19 (COVID-19) தொற்று பரவல் சமாளிப்பு நடவடிக்கையாகவும் ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து அமைப்பு தனது சமுதாயத்திற்கு பாதுகாப்பான சேவை புரிவதை உறுதி செய்யவும், ஏப்ரல் 4 ஆம் தேதி முதல், அடுத்த அறிவிப்பு வரும் வரை, பின் வரும் வாராந்தர பேருந்து சேவைகள் மாற்றப்படுகின்றன.

பின் வரும் வழித்தடங்கள் மாற்றத்திற்கு உள்ளாகும்.

சனிக்கிழமை:

- 32 ஃபாதர் ட்டோபின் – சேவை ரத்து செய்யப்படுகிறது; திங்கள் – வெள்ளி சேவை தொடர்ந்து இயக்கப்படும்
- 33 பீட்டர் ராபர்ட்ஸன் - சேவை ரத்து செய்யப்படுகிறது; திங்கள் – வெள்ளி சேவை தொடர்ந்து இயக்கப்படும்
- 56 கிங்நோல் – சேவை ரத்து செய்யப்படுகிறது; திங்கள் – வெள்ளி சேவை தொடர்ந்து இயக்கப்படும்
- 52 மெக்மர்ச்சி – இயக்க எண்ணிக்கை குறைக்கப்பட்டு 50 நிமிடங்களுக்கு ஒரு முறை நாள் முழுக்க ஓடும்

ஞாயிற்றுக்கிழமை:

- 32 ஃபாதர் ட்டோபின் – சேவை ரத்து செய்யப்படுகிறது; திங்கள் – வெள்ளி சேவை தொடர்ந்து இயக்கப்படும்
- 56 கிங்நோல் – சேவை ரத்து செய்யப்படுகிறது; திங்கள் – வெள்ளி சேவை தொடர்ந்து இயக்கப்படும்
- 52 மெக்மர்ச்சி – இயக்க எண்ணிக்கை குறைக்கப்பட்டு 50 நிமிடங்களுக்கு ஒரு முறை நாள் முழுக்க ஓடும்

உடல்ரீதியான சமூக விலகியிருத்தல் பழக்கங்களைக் கடைப்பிடிப்பதற்கு ஆதரவாக பேருந்துகளில் இருக்கும் இருக்கைகளின் எண்ணிக்கையில் பாதியளவு பயணிகளையே ஏற அனுமதிப்பதன் காரணமாக ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் வழித்தடங்களில் கூடுதல்



பேருந்துகளை மறு ஒதுக்கீடு செய்ய வேண்டி இருப்பதால் இந்த மாற்றங்கள் நடமுறைப்படுத்தப்படுகின்றன.

மேம்படுத்தப்பட்ட கால அட்டவணைப்படி பேருந்துகளைத் தூய்மைப்படுத்தி அவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் வேலை மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு 48 மணிக்கொரு முறை பேருந்துகளின் அனைத்து பரப்புகள், இயக்குபவர் அமருமிடம் மற்றும் அனைத்து இருக்கைகளையும் கிருமிநாசினி தெளித்து சுகாதாரமாக வைப்பதே ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து சேவையின் இலக்காகும். தற்சமயம், பேருந்துகள் அனைத்தும் 24 மணிக்கொரு முறை கிருமிநாசினி தெளித்து சுகாதாரமாக்கப்படுகின்றன. பேருந்து முனையங்கள் மற்றும் நிறுத்தங்களில் உள்ள மேற்பரப்புகளும் கூட தினசரி அடிப்படையில் தூய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளித்து சுகாதாரமாக வைக்கப்படுகின்றன. பேருந்து பயணியர் தங்கள் கைவசம் தமது உபயோகத்திற்காக இதுபோன்ற கிருமி நாசினி, கைகளைக் கழுவும் சுகாதார பொருட்களை வைத்திருந்து தங்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆபத்துக்களைக் கண்காணிப்பதற்காக, பீல் பப்ளிக் ஹெல்த் (Peel Public Health) மற்றும் ப்ராம்ப்ட்டன் நகர அவசரகால நடவடிக்கைகளுக்கான அலுவலகம் (Brampton Emergency Measures Office) ஆகியோருடன் சேர்ந்து ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் நெருக்கமாக பணியாற்றி வருகிறது. வாடிக்கையான புது தகவல்களுக்காக வருகை புரியவும்: www.brampton.ca/covid19 மற்றும் சேவை பற்றிய புதுத் தகவல்களுக்கு வருகை புரியவும்: bramptontransit.com அல்லது @bramptontransit ஐ ட்விட்டரில் பின்பற்றவும். கேள்விகள் ஏதுமிருப்பின் ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து தொடர்பு மையத்தை 905-874-299 என்ற எண்ணில் தொடர்பு கொள்க.

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](https://twitter.com/bramptontransit), [Facebook](https://facebook.com/bramptontransit), மற்றும் [Instagram](https://instagram.com/bramptontransit) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.



Service and Information Update

